

POONAWALLA HOUSING FINANCE Apna Ghar, Apni Pehcha

POONAWALLA HOUSING FINANCE LIMITED

(FORMERLY, MAGMA HOUSING FINANCE LIMITED)
REGISTERED OFFICE: 602, 6th FLOOR, ZERO ONE IT PARK, SR. No. 79/1, GHORPADI, MUNDHWA ROAD, PUNE – 411036

UNDER SECTION 13(2) OF THE SARFAESI ACT, 2002

You the below mentioned Borrowers/ Co-borrowers/Guarantors have availed Home loans/Loans against Property facility (ies) by mortgaging your Immovable property/ies from Magma Housing Finance Ltd "MHFL" now renamed as Poonawalla Housing Finance Ltd "PHFL" . You defaulted in repayment and therefore your loan/s was classified as Non-Performing Assets. A Demand Notice under Section 13(2) of Securitisation and Reconstruction of Financial Asset and Enforce ment of Security Interest Act 2002 for the recovery of the outstanding dues sent on last known addresses however the same have returned un-served. Hence the contents of which are being published herewith as per Section 13(2) of the Act read with Rule 3(1) of The Security Interest (Enforcement) Rules, 2002 as and by way of Alternate Service upon you.

Details of the Borrowers, Co-borrowers, Guarantors, Securities, Outstanding Dues, Demand Notice sent under Section 13(2) and Amount claimed there unde

are	given	as	under

Sr. No.	Name of the Borrower, Co-Borrower, Guarantor and Loan Amount	Details of the Secured Asset	Demand Notice Date	Amount Due in Rs.
1.	PERUMAL SUNDARAM, MALATHI K Loan Amount: Rs. 575000/- Loan No: HL/0118/H/17/100034	All That Piece And Parcel Of Mortgaged Property In Coimbatore Registration District, Kinathukadavu Sub-Registration District, Madukarai Taluk, Othakalmandapam Village, In Sf. No's.557/1,2, Sf.No.561/A,1b,2, Sf.No.561/A,1b,2a & 2b, Bearing Plot No.24 With An Extent Of 120 Sq. Meter (1292sq. Ft), Together With Building Situated At Within The Following Boundaries. North By: Plot No.23; South By East-West Layout Road; East By Plot No.25; West By North-South Layout Road.	23/04/2022	Rs. 582845.30 (Rupees Five Lacs Eighty Two Thousand Eigh Hundred Forty Five and Thirty Paisas Only) together with further interest @ 12.00% p.a till repayment.
2.	S DENSINGH JAYAKUMAR, P RAJATHI Loan Amount: Rs. 700000/- Loan No: HM/0111/H/16/100050	All That Piece Or Parcel Of Mortgaged Property Of Land And Building Situated At Kizhmurungai Village, Ambur Tk, Vellore Dt., Measuring 1181 Sq.Ft Of Land Comprised In Old Survey No.210/1 And As Per Sub-Division New Survey Nos. 14/4 & 14/4a Within The Joint Sub-Registration District Of Ambur Registration District Of Vellore Within The Boundaries Hereunder Boundaries: East By: Property Belongs To Gunaseelan West By: Street; North By: Property Belongs To Samy Chelladurai; South By: Property Belongs To Santhakumarmeasuring East To West: 63 Ft; North To South: 18 Ft. Admeasuring 1181 Sq.Ft Of Land And Building	, ,	Rs. 747582.63 (Rupees Seven Lacs Forty Seven Thousand Five Hundred Eighty Two and Sixty Three Paisas Only) together with further interest @ 16.50% p.a ti repayment.
3.	MOHAMED ALI JINNA, S PAATHU MUTHU, BAKKIR MOHAMEEDU Loan Amount: Rs. 1500000/- Loan No: HM/0028/H/16/100232	All That Piece And Parcel Of Mortgaged Property Of Land And Building In Plot No.13 Part, Situated At Door No.4/28b Part, Block No. 1, Avvai Nagar 2nd Street, Kolathur, Ayanavaram Village, Perambur-Purasawalkam Tk, Chennai Dt., Admeasuring 506 Sq. Ft Of Land Comprised In Old Town Survey No.15 Part, As Per Patta New Town Survey No.15/20, Within The Sub-Registration District Of Anna Nagar Registration District Of Central Chennai Within The Boundaries Hereunder: North By: Property Belongs To Gajendran And Passage; South By: Plot No. 12. East By: Property Belongs To Valliammal. West By: Plot No. 10a; Measuring On The Northern Side 23 Feet. On The Eastern Side: 22 Feet, On The Western Side: 22 Feet. Admeasuring 506 Sq. Ft Of Land And Building	07/05/2022	Rs. 1576344.98 (Rupees Fifteer Lacs Seventy Six Thousand Thre Hundred Forty Four and Ninety Eight Paisas Only) together with further interest @ 14.80% p.a ti repayment.
4.	SETTU GOPAL, GEETHA S Loan Amount: Rs. 650000/- Loan No: HM/0111/H/17/100434	All That Piece And Parcel Of Mortgaged Property Of Land Situated At Vellore District, Vellore Registration District, Ambur Sub-District, Ambur Taluk, Minnoor Village, Mariyamman Koil Street, Natham Old S.No.42, New S.No.42/54, D.No.302, In This A Land Bounded On West By Mariyamman Koil Street, East By House Belongs To Palgopal, North By House Belongs To Ponnusamy, South By House Belongs To Murugan, In This East To West Northernside 84 Feet, Southernside 81 Feet, North To South 32 Feet, In Total 2640 Sq.Feet. Boundaries West By Mariyamman Koil Street; East By House Belongs To Murugan. Extents East West Northernside 84 Feet, Southernside 81 Feet, North To South 32 Feet, In Total 2640 Sq. Feet.		Rs. 656298.82 (Rupees Six Lacs Fifty Six Thousand Two Hundred Ninety Eight and Eighty Two Paisas Only) together with further interest @ 15.25% p.a till repayment.
5.	D PURUSHOTHAMAN, GOMATHI Loan Amount: Rs. 500000/- Loan No: HM/0111/H/18/100515	All That Piece And Parcel Of Mortgaged Property Of The Land And Building Situated At Vellore District, Vellore Registration District, Ambur Sub-District, Gudiyattam Taluk, Rajakkal Madhura, Reddymangkuppam Village, Natham Old S.No.184, New S.No.184/1, New S.No.184/131, In This A Plot Bounded On South By Lane Way Belongs To Munisamy And House Belongs To Dharmangachari, North By House Belongs To Gajjaloda Mandhiri, West By House Belongs To Moyan Vengoppa Rao, East By Plot To Sridhar, In This East To West 39 Feet, North To South Easternside 26 Feet, Westernside 27 Feet, In Total 1033 ½ Sq.Feet Including Right To Path In The Lane Way Measuring East To West 40 Feet, North To South 4 Feet, In Total 160 Sq.Feet. The Total Extent Is 1193½ Sq. Feet And Constructions And Service Connections Situated Therein.		Rs. 541029.98 (Rupees Five Lacs Forty One Thousand Twenty Nine and Ninety Eight Paisas Only) together with further interest @ 16.00% p.a till repayment.

You the Borrower/s and Co-Borrower/s/Guarantors are therefore called upon to make payment of the above-mentioned demanded amount with further interest as mentioned hereinabove in full within 60 Days of this Notice failing which the undersigned shall be constrained to take action under the act to enforce the above mentioned security/ies. Please Note that as per Section 13(13) of The Said Act, You are in the meanwhile, restrained from transferring the above-referrec securities by way of sale, lease or otherwise without our consent

Place: Tamilnadu Date: 03.11.2022

FOR POONAWALLA HOUSING FINANCE LTD (Formerly Known as Magma Housing Finance Ltd) **Authorised Officer**

SHRIRMM HOUSING FINANCE

SHRIRAM HOUSING FINANCE LIMITED

Head Office: Level -3, Wockhardt Towers, East Wing C-2 Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051: Tel: 022 4241 0400, 022 4060 3100 ; Website: http://www.shriramhousing.in Registered Off: Office No.123, Angappa Naicken Street, Chennai-600 001; Branch Off: No. 13 /6 Meenakshi Towers, Rajamannar Street, G. N. Chetty Road, Chennai 600 017

APPENDIX-IV-A [SEE PROVISION TO RULE 8(6)] SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES

E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrower/s and Guarantor/s that the below described immovable properties mortgaged/ charged to Shriram Housing Finance Limited, the Physical possession of which have been taken by the Authorized Officer of Shriram Housing Finance Limited, will be sold on "As is where is", "As is what is" and "Whatever there is" basis in e-auction on 22nd November 2022 between 11 a.m. to 01.00 p.m. for recovery of the balance due to Shriram Housing Finance Limited from the Borrowers And Guarantors, as mentioned in the table. Details of Borrowers and Guarantors, amount due, Short Description of the immovable property and encumbrances known thereon, possession type, reserve price and earnest money deposit & increment are also given as:

Name of Borrowers/ Co-Borrowers/ Guarantors/Mortgagers MRS. A JAMILA W/O. AMANULLA NO.30/49, DILLYYAPPAN STREET, ARAKONAM, PALANIPET, VELLORE – 631 002. ALSO AT: MR.A JAMILA W/O. AMANULLA D.NO.13, T N NAGAR, 7TH STREET, PLOT NO.7 PALANIPET, ARAKONAM – 631 002 MR.A SADHAM KHAN S/O. AMANULLA NO.30/49, DILLYYAPPAN STREET, ARAKKONAM, PALANIPET, VELLORE – 631 002. ALSO AT: MR.A SADHAM KHAN S/O. AMANULLA D NO.13, T N NAGAR, 7TH STREET, PLOT NO.7 PALANIPET.	Date & Amount of 13(2) Demand Notice 21st September 2019 Rs. 21, 27,995/- (Rupees Twenty One Lakhs Twenty Seven Thousand Nine Hundred and Ninety Five Only) as on 10.09.2019 under Loan	Reserve Price (Rs.) & Bid Increment Rs. 26,00,000/- (Rupees Twenty Six Lakhs Only) Bid Increment: Rs.20,000/- and in such multiples Earnest Money Deposit (EMD) (Rs.) Rs. 2,60, 000/- (Rupees Two Lakhs Sixty Thousand Only)	(EMD) Details. EMD amount to be deposited by way of RTGS/ NEFT to the account details mentioned herein below: BANK NAME- AXIS	Date & Time of Auction 22nd Nov. 2022 Time: 11.00 a.m. to 01.00 p.m.	Contact Person and Inspection date PD customer care number 022 -40081572. Singh S +918428648685 James +917200281906 Property Inspection Date:
ALSO AT: MR.A SADHAM KHAN S/O. AMANULLA KHAN GROUPS , NO.6/2 A & 6/2B, PALANIPET T.N NAGAR MAIN ROAD ARAKKONAM TOWN, VELLORE 631 002 MR.A.AMANULLA S/O.ABDUL SATHAR NO.30/49, DILLYYAPPAN STREET, ARAKKONAM, PALANIPET, VELLORE – 631 002 ALSO AT: MR.A.AMANULLA S/O.ABDUL SATHAR D.NO.13, T N NAGAR 7TH STREET, PLOT NO.7 PALANIPET, ARAKKONAM- 631 002	Posses 21st N Physical Encumbra	submission of EMD : 21st November 2022 Time 10.00 a.m. to 05.00 p.m ossession & ssion Type May 2022 Possession ances known Known	911020013220315 IFSC CODE- UTIB0000230		2022 Time 11.00 a.m. to 04.00 p.m.

All that piece and parcel of land and building and measuring 1200 sq.ft plot no.7 comprised in Survey no.305 New Town Survey Patta no.41 & 42 ward No "D" Block, No.22 Situated at no.89, Arakkonam Town, T.N.Nagar 7th street Palanipettai Arakkonam Taluk vellore District within the Registration District of Arakkonam and Sub-Registration District of Arakkonam Joint II bounded on as follows,

BOUNDARIES: North by: East to West Road, South by: Town survey No. 40 & 45 property, East by: Town survey No. 43 & 64 property, West by: Town survey No. 38 property

Measurements: East to West on the Northern Side - 20 feet, East to West on the Southern Side - 20 feet, North to South Eastern Side - 60 feet, North to south western Side - 60 feet

Ad-measuring an extent of 1200 Sq.ft Situated with the sub - Registration office of Arakkonam and sub - Registration District of Arakkonam joint II.

For detailed terms and conditions of the sale, please refer to the link http://shriramhousing.in/e-auction-Residential provided in the Shriram Housing

Finance Limited website.

Place: Arakkonam Sd/- Authorised Officer Date: 03-11-2022 Shriram Housing Finance Limited

BHARTIYA INTERNATIONAL LIMITED Regd, Office: 56/7, Nallambakkam Village (Via Vandalur), Chennai-600048, Tamil Nadu CIN- L74899TN1987PLC111744 Tel: 9551050418-21 E-mail: shares@bhartiya.com Website: www.bhartiya.cor NOTICE

Notice is hereby given that Pursuant to Regulation 29 read with Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, meeting of Board of Directors of the Company is scheduled to be held on Friday, 11th November, 2022, interalia, to consider and approve Standalone and Consolidated Unaudited Financial Results for the Quarter and Half Year Ended 30th September .2022.

The said notice can be accessed on the Company website at www.bhartiya.com and may also be accessed on the Stock Exchange websites at www.nseindia.com and

For Bhartiya International Limited Yogesh K. Gautam Date: 02.11.2022 Place: Gurugram

VASTU HOUSING FINANCE CORPORATION LTD Unit 203 & 204, 2nd Floor, "A" Wing, Navbharat Estate, Zakaria Bunder Road,Sewri (West), Mumbai 400015. Maharashtra. CIN No.: U65922MH2005PLC272501 ĺЩĬ

POSSESSION NOTICE (For Immovable Property)

nereas, The undersigned being the Authorised Officer of Vastu Housing Finance Corporation Limited under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 and in exercise of powers conferred to him under section 13 (12) read with Rule 9 of the Security Interest (Enforcement) Rules 2002, issued a Demand Notice dated 19-Jul-22 calling upon the borrower Mr/Mrs. M SUBRAMANI (Applicant), Mr/Mrs.S SAVITHIRI (Co Applicant), Mr/Mrs.S SAKTHIVEL (Co Applicant) to repay the amount mentioned in the demand notice bearing account number HL0000000025669 being loan of Rs. 1385804/- (Rupees Thirteen Lacs Eighty Five Thousand Eight Hundred Four) as on 5-Jul-22 within 60 days from the date of receipt of the said notices.

The borrowers having failed to repay the amount, notice is hereby given to the borrower guarantor and the public in general that the undersigned has taken Symbolic possession of the property described herein below in exercise of powers conferred on me under Section 13(4) of the said Act read with Rule 9 of the said rules on this 28-Oct-22.

The borrower and guarantor in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the Vastu Housing Finance Corporation Limited (Erode Branch) for an amount of Rs. 1385804/- (Rupees Thirteen Lacs Eighty Five Thousand Eight Hundred Four) and interest thereon, costs etc.

Description of Immovable property

Site No 29, North Part Old S.F No 278/3, Re S.f No 127/10, Villarasampatti Village, Erode City, Municipal Corporation Taluk, Erode, Tamilnadu-638107

Vastu Housing Finance Corporation Ltd

(Company Secretary)

ORIENT GREEN POWER COMPANY LIMITED

Registered office: Bascon Futura SV, 4th Floor, No: 10/1, Venkatanarayana Road, T. Nagar, Chennai -600017 Corporate Identity Number : L40108TN2006PLC061665

EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2022

Date: 03.11.2022 Place: Erode

		Quarter Ended	Year Ended	Quarter Ended
S.No.	Particulars	30/09/2022	31/03/2022	30/09/2021
		Unaudited	Audited	Unaudited
1	Total Income from Operations	10,824	31,522	11,558
2	Net Profit/(Loss) for the period (before tax, Exceptional items and/or Extraordinary items)	3,980	1,823	3,919
3	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional items and/or Extraordinary items)	3,501	4,655	6,669
4	Net Profit/(Loss) for the period after tax, Exceptional and/or Extraordinary Items (before discontinued operations)	3,501	4,655	6,669
5	Net Profit/(Loss) for the period after tax from discontinued operations	(121)	(1,077)	(704
6	Net Profit/(Loss) for the period after tax from continuing and discontinued operations (after Exceptional and/or Extraordinary items)	3,380	3,578	5,96
7	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	3,261	3,482	5,74
8	Equity Share Capital (Face Value of the share - Rs. 10/- each)	75,072	75,072	75,07
9	Other Equity		(26,126)	
10	Earnings Per Share (EPS) (after Extraordinary items) of Rs.10/- each (Not annualised)		, ,	
	(A) For Continuing Operations			
	a) Basic	0.47	0.58	0.8
	b) Diluted	0.47	0.58	0.8
	(B) For Discontinued Operations			
	a) Basic	(0.02)	(0.11)	(0.07
	b) Diluted	(0.02)	(0.11)	(0.07

. The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at its meeting held on November 02, 2022. 2. The above extract is as per Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

(as amended). Also, as required, the specified items of the Standalone financial results of the company are given below.

				(Rs. in Lakhs)
			Standalone	
C No	Particulars	Quarter Ended	Year Ended	Quarter Ended
S.No.	Particulars	30/09/2022	31/03/2022	30/09/2021
		Unaudited	Audited	Unaudited
1	Total Turnover of the company	616	2,978	782
2	Net Profit/(Loss) for the period (before tax, after exceptional and/or extraordinary items)	(642)	(1,978)	(287)
3	Net Profit/(Loss) for the period after tax, Exceptional and/or Extraordinary Items (before discontinued operations)	(642)	(1,978)	(194)
4	Net Profit/(Loss) for the period after tax from discontinued operations	(25)	(195)	(47)
5	Net Profit/(Loss) for the period after tax from continuing and discontinued operations	(667)	(2,173)	(334)
6	Total Comprehensive Income/(loss) for the period (comprising profit/ (loss) and other comprehensive income for the period after tax)	(665)	(2,170)	(334)

3. The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (as amended). The full format of these quarterly financial results is available on the Stock Exchange websites (www.nseindia.com and www.bseindia.com) and on the website of the company (www.orientgreenpower.com)

For and on behalf of the Board of Directors T Shivaramar CEO & Managing Director DIN: 01312018



Place : Chennai Date : November 02, 2022

SHRIRAM CITY UNION FINANCE LIMITED

Head Office: Level -3, Wockhardt Towers, East Wing C-2 Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051: Tel: 022 4241 0400 022 4060 3100 : Website: http://www.shriramcity.in Registered Off.: Office No. 123, Angappa Naicken Street, Chennai – 600 001; Branch Off: No: 13, 3rd Floor, Meenakshi Towers, Rajamannar Street, G N Chetty Road, T-Nagar, Chennai - 600017

APPENDIX-IV-A [SEE PROVISION TO RULE 8(6)] SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision to Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002.

Notice is hereby given to the public in general and in particular to the Borrower/s and Guarantor/s that the below described immovable properties mortgaged/ charged to The Shriram City Union Finance Limited, The Physical possession of which have been taken by the Authorized Officer of Shriram City Union Finance Limited, will be sold on "As is where is", "As is what is" and "Whatever there is" basis in e-auction on 3rd December, 2022 between 11 a.m. to 01.00 p.m. for recovery of the balance due to The Shriram City Union Finance Limited from the Borrowers And Guarantors, as mentioned in the table. Details of Borrowers and Guarantors, amount due, Short Description of the immovable property and encumbrances known thereon, possession type, reserve price and earnest

money deposit & increment are	also given as:					
Name of Borrowers/ Co-Borrowers/ Guarantors/Mortgagers	Date & Amount of 13(2) Demand Notice	Description of Property	Reserve Price (Rs.) & Bid Increment	Earnest Money Deposit Details (EMD) Details.	Date & Time of Auction	Contact Person and Inspection date
M/s. Sri Ponniamman	Rs. 15,87,834/-	All that Piece and Parcel of	Rs.21,00,000/-	EMD amount to be	03rd	S Mathew Arun
Traders,Rep. by its	(Rupees Fifteen	Land and Building,	(Rupees Twenty One	deposited by way of	Dec.	+91
Proprietor Mr. R	Lakhs Eighty	Comprised in S. No. 68/3A,	Lakhs Only)	RTGS/ NEFT to the	2022	9994098638
Sathishkumar	Seven Thousand	Sub Divided as S.No.		account details		
No: 759, Mariyamman Kovil	Eight Hundred	68/3A1, Measuring: East to	Bid Increment:	mentioned herein	Time:	JeevaRathnam
Street, Paiyur Village, Arni – 632 317 (Borrower)	and Thirty four	West 69 ft, North to South 42		below:	11.00	R
` ′ ′	Only) with	ft, having an area of 2898 Sq.	Rs.20,000/- (Rupees	BANK NAME- AXIS	a.m. to	+91
Mr. R Sathishkumar, No.	further interest	Ft., with the RCC Roof	Twenty Thousands Only)	BANK LIMITED	01.00	9841568770
759, Mariyamman Kovil Theru, S.V Nagaram Vazhi,	and other	House Constructed thereon located at Paivur Village.	Ulliy)	BRANCH- DR.	p.m.	
Paiyur Village, Arni,	contractual	Arani Sub Registrar Office,		RADHAKRISHNAN	P	Property
Tiruvannamalai – 632 317.	charges and	Arani Taluk, In	Earnest Money	SALAI, MYLAPORE,		Inspection
(Co-Borrower/Guarantor)	penalties till 20th	Thiruvannamalai District:-	Deposit (EMD) (Ŕs.)	CHENNAI - 600004		Date: -
Mrs. Vanitha	September, 2021	Boundaries:	Rs. 2,10,000/-	BANK ACCOUNT NO-		19th November,
No. 759, Mariyamman Kovil		On the North by -House of	(Rupees Two Lakhs	Current Account No .		2022
Theru, S.V Nagaram Vazhi,	Loan Account	Duraisamy	and Ten Thousand	006010200067449		Time 11.00
Paiyur Village, Arni,	No.	On the South by -House of	Only)	IFSC CODE-		a.m. to 04.00
Tiruvannamalai – 632 317.	RSVELTF170604	Shyamala	,	UTIB0000006		p.m.
(Co-Borrower/Guarantor)	0003	On the East by-House of	Last Date of			
Date of Possession &	0003	Thiruvengidam	submission EMD			
Possession Type		On the West by- Road	01-Dec-2022			
02.07.2022	Demand Notice	Situated within the Sub	Time			
Physical Possession	Date: 28-09-	Registration District of Arni				
Encumbrances known	2021	and in the Registration	10.00 am to 5.00 pm			
Not Known		District of Arni.				

For detailed terms and conditions of the sale, please refer to the http://www.shriramcity.in/borrower provided in the Shriram City Union Finance Limited website.

Sd/- Authorised Officer Place : Chennai Date: 03-11-2022 Shriram City Union Finance Ltd





ஓரியண்ட் க்ரீன் பவர் கம்பெனி லிமிடெ

பதிவு அலுவலகம்: பாஸ்கான் பியூச்சரா எஸ்வி, 4வது தளம், எண்.10/1, வெங்கட்**நாராயணா** சாலை, தி. நகர், சென்னை – 600 017. | Corporate Identity Number : L40108TN2006PLC061665

செப்டம்பர் 30, 2022–ல் முடிந்த காலா<mark>ண்டு மற்றும் அரை ஆண்டுக்</mark>கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

வ	விவரங்கள்	முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு	
ज <i>िं</i> का	and the second second	30/09/2022 தணிக்கை யாகாதது	. 31/03/2022 தணிக்கை யானது .	30/09/2021 தணிக்கை .யாகாதது	
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	10,824	31.522	11,558	
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு அயிட்டங்கள் மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	3,980	1,823	3,919	
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/நஷ்டம்) (விலக்கு அமிட்டங்கள் மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	3.501	4,655	6,669	
4	வரி, விலக்கு அயிட்டங்கள் மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு முன்)	3,501	4.655	6,669	
. 5	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)	(121)	(1,077)	(704)	
6	தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் காலத்திற்கான திகர லாயம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்கள் மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	3,380	3,578	5,965	
197	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்/(நஷ்டம்) (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானத்தை (வரிக்கு பின்) உள்ளடக்கி உள்ளது	3,261	3,482	5,743	
8	சம பங்கு மூலதனம் (ஒரு பங்கின் முகமதிப்பு ரூ:10/-)	75,072	75,072	75,072	
9	இதர ஈக்விடி		(26,126)	10,012	
10	ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) (ஒவ்வொன்றும் ரூ.10/–) (வருடாத்திரம் அல்ல)				
more.	(ஏ) தொடர் செயல்பாடுகளுக்காக அடிப்படை	0.47	0.58	0.89	
	பலமிழந்தது	0.47	0.58	0.89	
11	(பி) நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்காக	0.47	0.56	0.89	
	அடிப்படை	(0.02)	(0.11)	(0.07)	
2 000	பலமிழந்தது	(0.02)	(0.11)	(0.07)	

பபுகள் மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு நவம்பர் 02 2022 அன்று நடைபெற்ற கம்பெனியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 (திருக்கப்பட்டது)ன் விதி 47ன்படி மேற்கண்ட சுருக்கம் உள்ளது, மேலும், தேவைக்கேற்ப, நிறுவனத்தின் தனியான நிதி முடிவுகளின் குறிப்பிட்ட அயிட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

(ரூ. லட்சத்தில்)

			தனியானது		
ณ		முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு	
तळा	व्यीक्षणांक्षकंत	30/09/2022 தணிக்கை யாகாதது	31/03/2022 தணிக்கை : யானது	30/09/2021 தணிக்கை யாகாதது	
1	நிறுவனத்தின் மொத்த டேர்ன்ஓவர்	616	2,978	782	
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன், விலக்கு அயிட்டங்கள் மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(642)	(1,978)	(287)	
. 3	வரி, விலக்கு அயிட்டங்கள் மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின் காலத்திற்கான நிகர லாயம்/(நஷ்டம்) (நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு முன்)	(642)	(1,978)	(194)	
. 4	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)	(25)	(195)	(47)	
5	தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)	(667)	(2,173)	(334)	
7	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்/(நஷ்டம்) (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) மற்றும் வரிக்கு பின் இதர விரிவான வருமானத்தை உள்ளடக்கி உள்ளது)	(665)	(2,170)	(334)	

3. செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 (திருத்தப்பட்டது) விதி 33–ன் கீழ் ஸ்டாக் எக்கேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள்ஸ்டாக் எக்கேஞ்ச் இணைய தளம் www.bseindia:com மற்றும் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணைய தளம் www.orientgreenpower.com—ல் கிடைக்கும்.

இடம் : சென்னை தேதி : நவம்பர் 02, 2022

இயக்குளர்கள் குழு சார்பாக T. ஷிவராமன் நிர்வாக இயக்குளர் மற்றும் சிஇஓ DIN: 01312018